



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 207.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 நவம்பர் 07, செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சரும்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசுகரும மொழிகள் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ எஸ். பி. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பி. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

கௌரவ பைலர் முஸ்தபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

கௌரவ ஆநூ பிரியதர்ஷின யாப்பா, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ சாகல ரத்நாயக்க, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ வசந்த அலுவலிஹாரே, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஈ. பி. ஏக்கநாயக்க, காணி இராஜாங்க அமைச்சர்

கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

கௌரவ பாலித ரங்கே பண்டார, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, நிதி இராஜாங்க அமைச்சர்

கௌரவ திலிப் வெதஆரச்சி, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ சுஜீவ சேனசிங்க, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்

கௌரவ லக்ஷமன் செனெவிரத்ன, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர்

கௌரவ வசந்த சேனாநாயக்க, வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹரிஸ்புல்லாஹ், புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்கூடியேற்ற இராஜாங்க அமைச்சர்

கௌரவ ஏ. எச். எம். பெளலி, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்

கௌரவ அசோக் அபேசிங்க, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்

கௌரவ லலந்த அலகியவன்ன, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்

கௌரவ பைஸால் காசிம், சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கௌரவ பாலித குமார தேவரப்பெரும, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ மனுஷ நாணாயக்கார, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ அஜித் பி. பெரேரா, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்

கௌரவ தாராநாத் பஸ்நாயக்க, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன
 கௌரவ சிசிர குமார அபேசேகர
 கௌரவ துஷார இந்துனில் அமரசேன
 கௌரவ ஜே.சீ. அலவத்துவல
 கௌரவ ஆனந்த அலுத்தமகே
 கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே
 கௌரவ ரஞ்சித் அலுவிறாரே
 கௌரவ ரவி கருணாநாயக்க
 கௌரவ அ. அரவிந்த் குமார்
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
 கௌரவ வேலு குமார்
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ நிறால் கலப்பத்தி
 கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ பந்துல குணவர்தன
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ சிசிர ஜயகொடி
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ சிறினால் டி. மெல்
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ அநூர திசாநாயக்க
 கௌரவ மயந்த திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ முஹமட் நவவி
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ புத்திக பத்திறண
 கௌரவ கே.கே. பியதாஸ

கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அசோக்க பிரியந்த
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அப்துல்லா மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
 கௌரவ பிமல் ரத்நாயக்க
 கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ ஜானக வக்சும்புர
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ விமல் வீரவங்ச
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ எம்.எச்.எம். சல்மான்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
 கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி
 கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்
 கௌரவ விஜித ஹேரத்

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
 திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்
 திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. சபாநாயகரின் அறிவித்தல்கள்: சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல்களை விடுத்தார்:

I

“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2017 ஒற்றோபர் மாதம் 24 ஆம் திகதி, ‘உண்ணாட்டரசிறை’ சட்டமூலத்திலும் 2017 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி, ‘இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் (திருத்தம்)’ சட்டமூலத்திலும், என்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.”

II

“பாராளுமன்றத்தின் 97 ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கமையவும் 2017 ஒக்தோபர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும், 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரி குழுவில் கௌரவ மஹிந்த சமரசிங்ஹவை தவிசாளராகக் கொண்டு சேவையாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பெயர்குறித்துள்ளேன் என இச்சபைக்கு அறியத்தர விரும்புகின்றேன் :—

- கௌரவ ஜோன் அமரதுங்க
- கௌரவ ரஹ்மான் ஹகீம்
- கௌரவ மஹிந்த சமரசிங்க
- கௌரவ லக்ஷ்மன் செனவிரத்ன
- கௌரவ ரவீந்திர சமரவீர
- கௌரவ லசந்த அழகியவன்ன
- கௌரவ டக்ளஸ் தேவானந்தா
- கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
- கௌரவ வடிவேல் சுரேஷ்
- கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
- கௌரவ எஸ். சிறீதரன்
- கௌரவ செஹான் சேமசிங்க
- கௌரவ அஜித் மான்னப்பெரும
- கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
- கௌரவ மயந்த திசாநாயக்க
- கௌரவ இ. சார்ள்ஸ் நிர்மலநாதன்
- கௌரவ தாரக பாலசூரிய
- கௌரவ முஜிபுர் ரஹுமான்
- கௌரவ ஹர்ஷன் ராஜகருணா
- கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன

கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்”

“பாராளுமன்றத்தின் 97 ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கமையவும் 2015 ஒக்தோபர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும், 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரி குழுவில் கௌரவ மஹிந்த சமரசிங்ஹவை தவிசாளராகக் கொண்டு சேவையாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை பெயர்குறித்துள்ளேன் என இச்சபைக்கு அறியத்தருகின்றேன் :—

கௌரவ ஜோன் அமரதுங்க
 கௌரவ ரஊப் ஹகீம்
 கௌரவ சந்திம வீரக்கொடி
 கௌரவ தயாசிற்றி ஜயசேகர
 கௌரவ ரவீந்திர சமரவீர
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ பந்துல குணவர்தன
 கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிற்றி
 கௌரவ அண்ணாமலை நடேச சிவசக்தி
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ கவீந்திரன் கோடல்வரன்
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ
 கௌரவ மயந்த திசாநாயக்க
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷன் ராஜகருணா
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ சி. சிறீதரன்”

2. பத்திரங்கள் சமர்ப்பணம்: (1) சபாநாயகர், இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்—

- (i) 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIII பகுதியையும் மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்; மற்றும்
- (ii) 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் II ஆம் பகுதியைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும்** கட்டளையாயிற்று.

(2) சபாநாயகர், —

- (i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
- (ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் (2017.01.01 - 2017.03.31) மற்றும் இரண்டாம் காலாண்டுகளுக்கான (2017.04.01 - 2017.06.30) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
- (iii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (2017.01.01 - 2017.03.31) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
- (iv) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) தேசிய பெறுகை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
- (v) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2017.04.01 - 2017.06.30) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை

ஆகியவற்றைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபாபீடத்திடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2014 ஆம் ஆண்டுக்கான புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகத்தின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர், 2016 ஆம் ஆண்டுக்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

- (i) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ், உற்பத்தி வரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 17 ஆம் திகதிய 2032/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (ii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 30 ஆம் திகதிய 2021/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;

- (xii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 23 ஆம் திகதிய 2033/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (xiii) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2035/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (xiv) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 2039/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை; மற்றும்
- (xv) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.09.01 முதல் 2017.09.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு;

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி கட்டளைகள் மற்றும் குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(6) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(7) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, கப்பற்றொழில் முகவர்களுக்கு, கப்பற்சரக்கனுப்புனருக்கு, கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனருக்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துனருக்கு உரிமமளித்தல் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ், 2017 ஆம் ஆண்டின் கப்பற்றொழில் முகவர்கள், கப்பற்சரக்கனுப்புனர்கள், கலன்செயற்படுத்தாப் பொதுக்காவுனர் மற்றும் கொள்கலன் செயற்படுத்துனர் (கட்டணங்களின் அமைப்பு முறை) தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 17 ஆம் திகதிய 2041/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து மேற்படி ஒழுங்குவிதிகளை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(8) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2014 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென்ப பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(9) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(10) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்குகளைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை உள்ளக நிருவாகம் மற்றும் அரசு முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(11) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(12) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் விசேட இறக்குமதி அனுமதிப்பத்திரக் கட்டணம் தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒற்றோபர் 02 ஆம் திகதிய 2039/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து மேற்படி ஒழுங்குவிதிகளை பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் : (1) நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் தவிசாளரும் சபாநாயகருமாகிய கௌரவ கரு ஜயசூரிய, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையைக் குழுவின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளுடன் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சுபரீட்டிவிடப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும்** கட்டளையாயிற்று.

(2) உள்ளக நிருவாகம் மற்றும் அரசு முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹல் கலப்பத்தி, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,—

(i) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;

(ii) 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(3) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம்;
- (ii) குற்றச்செயல்களைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்; மற்றும்
- (iii) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம்

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

4. மனுக்கள்:

- (1) (i) தியதலாவ, கறகொல்ல, ரத்பஹ, “ரேணுகா இல்லம்” எனும் முகவரியில் வதியும் திரு. டி.ஏ. சாந்த குமாரவினது 2017.08.16 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) பண்டாரகம, கம்மன்பில, முதலாம் மைல் கம்பம், இல. 28 இல் வதியும் திரு. டி.சீ.எம். குணவர்தனவினது 2017.09.12 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iii) திருகோணமலை, அபயபுர, இல. 154 இல் வதியும் திரு. கே.எச். ஜயரத்னவினது 2017.08.31 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iv) கருத்துறை, கட்டுக்குருந்த, நாகொட வீதி, இ.போ.ச. டிப்போவின் முன்னால் வதியும் திரு. என்.ஏ.பி.எம். டப்ளியூ. சேனாநாயக்கவினது 2017.09.13 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ சுசந்த புஞ்சிநிலேமே சமர்ப்பித்தார்.

- (2) (i) மஹரகம, புகையிரத மாவத்தை, இல. 216 இல் வதியும் திரு. கே.டி. உபாலி பெரேராவினது 2017.09.18 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) பொலன்னறுவை, பளுகஸ்தமன, எகே எல, இல. 100 இல் வதியும் திரு. கோரளே கெதர லொகுபண்டாவினது 2017.08.19 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

5. பாராளுமன்ற அமர்வு: பாராளுமன்றச் சபை முதல்வர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது 2017நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3.00 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் : இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

“கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 2.54 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

“கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமை தாங்குவாராக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 4.47 மணிக்கு கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமை தாங்கினார்.)

“கௌரவ எட்வட் குணசேகர தலைமை தாங்குவாராக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 6.39 மணிக்கு கௌரவ எட்வட் குணசேகர தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதற்கமைய இரண்டாவது முறையாக மதிப்பிடப்பட்டது.

“சட்டமூலம் முழுப் பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

தலைமை தாங்கும் உறுப்பினர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2 ஆம் வாசகம்

1 ஆம் பக்கத்தில் 9 ஆம் வரியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்.

“(அ) பத்திற்குக் குறையாததும் நூற்றிப்பத்திற்கு மேற்படாத”

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தங்களுடன் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம்: இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதற்கமைய இரண்டாவது முறையாக மதிப்பிடப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

தலைமை தாங்கும் உறுப்பினர் தலைமை தாங்கினார்.

1 முதல் 3 வரையான வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. குற்றச்செயல்களைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்: இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதற்கமைய இரண்டாவது முறையாக மதிப்பிடப்பட்டது.

“சட்டமூலம் முழுப் பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

தலைமை தாங்கும் உறுப்பினர் தலைமை தாங்கினார்.

1 முதல் 8 வரையான வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப் பெறுமாக” என வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சருமானவர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

9. உள்ளூர் அதிகாரஸபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்: இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் அதற்கமைய இரண்டாவது முறையாக மதிப்பிடப்பட்டது.

“சட்டமூலம் முழுப் பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

தலைமை தாங்கும் உறுப்பினர் தலைமை தாங்கினார்.

1 ஆம், 2 ஆம் வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

3 ஆம் வாசகம்

3 ஆம் பக்கத்தில் 15, 16 ஆம் வரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வருவதனை அங்கு சேர்க்க வேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திருத்தமொன்றைப் பிரேரித்தார்.

“தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கக்கூடியவாறான அத்தகைய தேதியில் வெளியிடப்படுதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய தேதி”

“திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படுமாக” என்ற பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“வாசகம் திருத்தப்பட்டவாறு சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4 ஆம் வாசகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அட்டவணை

“அட்டவணை சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முன்னுரை

“முன்னுரை சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் திருத்தப்பட்டவாறு மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10. ஒத்திவைப்பு (கட்புலக் கலை விசேட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குதல்) : “இப்போது இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை எடுத்தியம்பப்பெற்று விவாதிக்கப்பட்டது.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 6.56 மணிக்கு, இன்றைய தின சபைத் தீர்மானத்திற்கு ஏற்ப, 2017 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 3.00 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.